



TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 12]

CHENNAI, WEDNESDAY, MARCH 18, 2020
Panguni 5, Vikari, Thiruvalluvar Aandu-2051

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

	<i>Pages.</i>
COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT	
Indian Stamp Act.—Provisions for the consolidation of Duty chargeable in respect of issue of Insurance Policies by the National Insurance Company Limited, Coimbatore for certain period, etc.	156-157
HIGHWAYS AND MINOR PORTS DEPARTMENT	
Acquisition of Lands	157
Errata to Notification	158
LABOUR AND EMPLOYMENT DEPARTMENT	
Minimum Wages Act.—Constitution of Committee for fixation of Minimum Rates of Wages for the Employment in Cigar Manufactory	158
Industrial Tribunal for Adjudication	159
Labour Courts for Adjudication	159-161

NOTIFICATIONS BY GOVERNMENT**COMMERCIAL TAXES AND REGISTRATION
DEPARTMENT****Notifications under the Indian Stamp Act.****Provisions for the consolidation of duty chargeable in respect of issue of Insurance Policies by the National Insurance Company Limited, Coimbatore for certain period under the Act.**

[G.O. (Rt).No. 71, Commercial Taxes and Registration (J1),
13th February 2020, மாசி 1, விகாரி,
திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/CTR/198/2020.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs.1,00,000/- (Rupees One Lakh only) chargeable under the said Act in respect of issue of insurance policies by the National Insurance Company Limited, Coimbatore for the period from 01-10-2019 to 31-03-2020.

Provisions for the consolidation of duty chargeable in respect of issue of Insurance Policies by the Oriental Insurance Company Limited, Madurai for certain period under the Act.

[G.O. (Rt).No. 75, Commercial Taxes and Registration (J1),
17th February 2020, மாசி 5, விகாரி,
திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/CTR/199/2020.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs.1,50,000/- (Rupees One lakh and fifty thousand only) chargeable under the said Act in respect of issue of insurance policies by the Oriental Insurance Company Limited, Madurai for the period from 01-01-2020 to 31-03-2021.

Coimbatore

[G.O. (Rt).No. 89, Commercial Taxes and Registration (J1),
25th February 2020, மாசி 13, விகாரி,
திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/CTR/200/2020.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs.2,00,000/- (Rupees Two Lakh only) chargeable under the said Act in respect of issue of insurance policies by the Oriental Insurance Company Limited, Coimbatore for the period from 10-12-2019 to 09-06-2020.

Provisions for the consolidation of duty chargeable in respect of issue of Insurance Policies by the New India Assurance Company Limited, Poonamallee, Chennai for certain period under the Act.

[G.O. (Rt).No. 83, Commercial Taxes and Registration (J1),
24th February 2020, மாசி 12, விகாரி,
திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/CTR/201/2020.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs.50,000/- (Rupees Fifty thousand only) chargeable under the said Act in respect of issue of insurance policies by the New India Assurance Company Limited, Poonamallee, Chennai for the period from 01-01-2020 to 31-12-2020.

Tiruvannamalai

[G.O. (Rt).No. 84, Commercial Taxes and Registration
(J1), 24th February 2020, மாசி 12, விகாரி,
திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/CTR/202/2020.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs.25,000/- (Rupees Twenty five thousand only) chargeable under the said Act in respect of issue of insurance policies by the New India Assurance Company Limited, Tiruvannamalai for the period upto 31-03-2021.

Divisional Office, Chennai-1, Thiruvottiyur Branch Office, and Micro Offices.

[G.O. (Rt).No. 88, Commercial Taxes and Registration (J1),
25th February 2020, மாசி 13, விகாரி,
திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/CTR/203/2020.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs.25,000/- (Rupees Twenty five thousand only) chargeable under the said Act in respect of issue of insurance policies by the New India Assurance Company Limited, by Divisional Officer-710 200, Chennai-1, Thiruvottiyur Branch Office - 710 203, Chennai-21, Redhills Micro Office -710 204, Chennai-52, Minjur Micro Office-710 205, Minjur-601 203, Mint Micro Office-710 206, Chennai-3, Chitlapakkam Micro Office-710 207, Chennai-44 and Pudur Micro Office-710 208, Chennai for the period from 01-02-2020 to 31-07-2020.

Provisions for the consolidation of duty chargeable in respect of issue of Insurance Policies by the United India Insurance Company Limited, Corporate Cell, Chennai-4 for certain period under the Act.

[G.O. (Rt).No. 85, Commercial Taxes and Registration (J1),
24th February 2020, மாசி 12, விகாரி,
திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/CTR/204/2020.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor

of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs.10,00,000/- (Rupees Ten lakh only) chargeable under the said Act in respect of issue of insurance policies by the United India Insurance Company Limited, Corporate Cell, Chennai-4 for the period from 01-01-2020 to 31-03-2020.

Regional Office, Coimbatore

[G.O. (Rt).No. 86, Commercial Taxes and Registration (J1),
24th February 2020, மாசி 12, விகாரி,
திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/CTR/205/2020.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs. 5,00,000/- (Rupees Five lakh only) chargeable under the said Act in respect of issue of insurance policies by the United India Insurance Company Limited, Regional Office, Coimbatore for the period from 01-04-2020 to 31-03-2021.

Provisions for the consolidation of duty chargeable in respect of issue of insurance Policies by the Royal Sundaram General Insurance Company Limited, Chennai for certain period under the Act.

[G.O. (Rt).No. 96, Commercial Taxes and Registration (J1),
28th February 2020, மாசி 16, விகாரி,
திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/CTR/206/2020.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs. 10,00,000/- (Rupees Ten lakh only) chargeable under the said Act in respect of issue of insurance policies by the Royal Sundaram General Insurance Company Limited, Chennai for the period from 01-01-2020 to 31-03-2020.

C. SEKAR,
Joint Secretary to Government.

HIGHWAYS AND MINOR PORTS DEPARTMENT

Acquisition of Lands.

[G.O.(D) No. 49, Highways and Minor Ports (HN2),
3rd March 2020, மாசி 20, விகாரி,
திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/HWMP/207/2020.

The Governor of Tamil Nadu having been satisfied that the lands specified in the schedule below are acquired under Tamil Nadu Road Sector Project-II Highways purpose to wit for upgrading Arcot - Villupuram road (SH 04) from Km 29/800 to Km 110/200 and from Km 113/200 to Km 114/600 in Vinnamangalam Village, Arani Taluk, Tiruvannamalai District and Muttathur Village, Vikravandi Taluk and Villupuram District and it has already been decided that the entire amount of compensation to be awarded for the lands is to be paid out of the funds controlled and managed by the Divisional Engineer (H), Tamil Nadu Road Sector Project-II, Kancheepuram and after having considered the cause shown by the owner or other person having interested in the said lands, as the case may be, do hereby issue and publish the following notice under sub-section (1) of Section 15 of the Tamil Nadu Highways Act 2001 (Tamil Nadu Act 34 of 2002).

NOTICE

Under sub-section (1) of Section 15 of the Tamil Nadu Highways Act, 2001 (Tamil Nadu Act 34 of 2002) the Governor of Tamil Nadu hereby acquires the wet lands specified in the schedule below and measuring to an extent of 369 Sq.mtrs in S.No. 134/6A in Vinnamangalam Village, Arani Taluk, Tiruvannamalai District and S.No.85/6A2 in Muttathur Village, Vikravandi Taluk and Villupuram District to the same, a little more or less needed for Tamil Nadu Road Sector Project-II, Highways purpose to wit for upgrading Arcot-Villupuram Road (SH 04) from Km 29/800 to Km 110/200 and Km 113/200 to Km 114/600.

The plan of the lands under acquisition are kept in the office of the Special District Revenue Officer (Land Acquisition), Tamil Nadu Road Sector Project-II, Chennai – 28 and Special Tahsildar (L.A), Tamil Nadu Road Sector Project-II, Tiruvannamalai and may be inspected at any time during office hours.

THE SCHEDULE

Sl. No.	Before sub Division	After Sub Division	Classification	Total Extent (Hec)	Extent required/ Acquired Hec. Ares. Sq.M	Immovable assets such as structures, wells, tree, etc, lying on the acquisition extent	Owner/person interested
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
<i>Tiruvannamalai District, Arani Taluk, Vinnamangalam Village.</i>							
	134/6	134/6A	Wet	0.05.50	0.00.94	Vacant	Ramadoss S/o. Vasudevan
<i>Villupuram District, Vikravandi Taluk, Muttathur Village.</i>							
	85/6A	85/6A2	Wet	0.19.80	0.02.75	Vacant	1. Kuppusamy S/o. Mayavan 2. Selvaraj S/o. Mayavan
				Total	0.03.69 (Hec) (or) 369 Sq.Mtr.		

Errata to Notification

[G.O.(D) No.31, Highways and Minor Ports (HP2)
17th February 2020, மார்ச்சி 5, விகாரி,
திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/HWMP/208/2020.

The following errata is issued to G.O.(D) No.240 Highways and Minor Ports (HP2) Department dated 06-11-2015 and the Notification No.II(2)/HWMP/731/2015 at Pages 809-810 in Part-II, Section 2 of the

Tamil Nadu Government Gazette No.48, dated 02-12-2015 relating to the above Government order.

ERRATA

In the existing G.O.(D) No.240 Highways and Minor Ports (HP2) Department dated 06-11-2015 and the Notification published in the *Tamil Nadu Government Gazette* under the heading Tiruvarur District, Tiruvarur Taluk, Pallivaramangalam Village for the existing schedule the following shall be substituted:

As in G.O.(D) No. 240 Highways and Minor Ports (HP2) Department dated 06-11-2015							Details of structure to be substituted
Sl. No.	Land Suvey Number	Classification	Total extent in Hectare	Acquired extent in Hect.	Structure if any	Land owner's name	
(1)	(2)	(3)	(4)	(5)	(6)	(7)	(8)
01	10/3	Wet	0.47.50	0.03.30	-	J. Jamunarani, W/o. Jayasankar	Compund Wall

A. KARTHIK,
Principal Secretary to Government.

LABOUR AND EMPLOYMENT DEPARTMENT**Constitution of Committee for fixation of minimum rates of Wages for the Employment in Cigar Manufactory under the Minimum Wages Act.**

[G.O.(D) No.111, Labour and Employment (J2),
13th February 2020, மார்ச்சி 1, விகாரி,
திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/LE/209/2020.

In exercise of the powers conferred by clause (a) of sub-section (1) of Section 5 read with Section 9 of the Minimum Wages Act, 1948 (Central Act XI of 1948), the Governor of Tamil Nadu hereby appoints a Committee consisting of the following members to hold enquiries and advise the State Government in respect of fixation of Minimum Rates of Wages for the Employment in Cigar Manufactory:-

Independent Persons:-

- | | | |
|-----|--|------------|
| (1) | The Joint Commissioner of Labour, Coimbatore | Chairman. |
| (2) | The Assistant Commissioner of Labour (Enforcement), Salem | Secretary. |
| (3) | The Assistant Director, Economics and Statistics Department, Chennai | Member. |

Employers' Representatives.-

- | | | |
|-----|---|---------|
| (1) | Thiru.S.Mohanraj, Sharrppapuli Mark Cheroot Company, No.81, Seeranga Street, Erode-638 001. | Member. |
| (2) | Thiru.P.Velusamy, Annai Villas Cigar Manufacturers, No.16/9, Jakkammal koil Street, Panagudi-627 109. | Member. |
| (3) | Thiru.A.Manokaran, A1 Cigar Company, No.3/1/40, Main Bazaar Street, JalaKantapuram, Salem-636 501 | Member. |

Employees' Representatives:-

- | | | |
|-----|--|---------|
| (1) | Thiru.P.Ganesan, Anna Thozhirsanga Peravai (ATP), Thermutti Street, Sendarapatti Post, Gangavalli Taluk, Salem-636 110. | Member. |
| (2) | Thiru.K.V.Thirupati, Hind Mazdoor Sabha (HMS), Door No.39/9C, Kamarajar Street, LIC Colony, Sankaran Palayam, Vellore-632 001. | Member. |
| (3) | Thiru.S.Shanmugam, President, CITU, Sendarapatti, Thammampatti, Gangavalli Taluk, Salem-636 110. | Member. |

Disputes between Workmen and Management referred to Industrial Tribunal for Adjudication

மோகன் புரூவரிஸ் & டிஸ்டில்லரிஸ் லிட்

[அரசாணை (டி) எண். 133, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ1)த் துறை, 21 பிப்ரவரி 2020, மாசி 9, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/LE/210/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, மோகன் புரூவரிஸ் & டிஸ்டில்லரிஸ் லிமிடெட் என்ற நிர்வாகத்திற்கும் ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்பு என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவினும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிற் தீர்ப்பாயம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினாக்கள்

கோரிக்கை எண் 1

“தொழிற்சங்க தொழிலாளர்களுக்கு 2015-2016 ஆம் ஆண்டு 20% போனஸ் தொகை வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா?” ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்

கோரிக்கை எண் 2

“தொழிற்சங்க தொழிலாளர்களுக்கு 2016-2017 ஆம் ஆண்டுக்கு 20% போனஸ் தொகை மற்றும் கருணைத் தொகையாக ரூ. 20,000/- வழங்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா?” ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்

Disputes between Workmen and Management referred to Labour Courts for Adjudication

தினேஷ் எஞ்சினியரிங் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட்

[அரசாணை (ப) 95 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ2)த், 5 பிப்ரவரி 2020, தை 22, விகாரி திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/LE/211/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, திருவள்ளூர் மாவட்டம், உளுந்தை கிராமத்தில் இயங்கி வரும் தினேஷ் எஞ்சினியரிங் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிர்வாகத்திற்கும் பொதுத் தொழிலாளர் சங்கம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறில் கோரிக்கை எண்கள் 1, 2, 3, 4, 5, 8, 9 மற்றும் 11 ஆகியவற்றை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினாக்கள்

(1) கோரிக்கை எண் 1 (அடிப்படைச் சம்பளம்)

தற்போது வழங்கிவரும் அடிப்படைச் சம்பளத்துடன் ரூ.10,000/- கூடுதலாக உயர்த்தி வழங்க வேண்டும் மற்றும் சர்வீஸ் கண்டிசனுக்கு ஏற்ப சம்பள விகிதம் (கிரேடு) தீர்மானிக்கப்பட்டு வழங்க வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

(2) கோரிக்கை எண். 2 (பஞ்சப்படி)

தற்போது வழங்கப்படும் பஞ்சப்படியுடன் ரூ. 5,000 உயர்த்தி வழங்கவேண்டும் என்றும், 1982-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்ட விலைவாசிப் புள்ளி 500-க்கு மேல் உயரும் ஒவ்வொரு புள்ளிக்கும் ரூ.10 வீதம் பஞ்சப்படி வழங்கவேண்டும் மென்றும் கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

(3) கோரிக்கை எண். 3 (வீட்டு வாடகைப்படி)

வீட்டு வாடகைப்படியாக அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியின் கூட்டுத் தொகையில் 50% வழங்க வேண்டுமென்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

(4) கோரிக்கை எண். 4 (பாதுகாப்பற்ற பணிகளுக்கான அலவன்ஸ்)

பாதுகாப்பற்ற பணிகளுக்கான (Hazardous) அலவன்ஸ் மாதம் ஒன்றுக்கு ரூ. 1000/- வழங்க வேண்டும் என்றும், போர்டு கட்டிங் போன்ற பணிகளை கணக்கில் கொள்ள வேண்டும் என்றும் கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

(5) கோரிக்கை எண். 5 (ஷிப்ட் அலவன்ஸ்)

(ஷிப்ட் நடைமுறை வரும் பட்சத்தில்) ‘‘பி’’ ஷிப்டிற்கு ரூ. 75/-ம் ‘‘சி’’ ஷிப்டிற்கு ரூ. 100/-ம் வழங்க வேண்டுமெனக் கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

(6) கோரிக்கை எண். 8 (சீருடை மற்றும் வாஷிங் அலவன்ஸ்)

சீருடை கால்சட்டை உள்ளிட்டு வழங்க வேண்டும் என்றும், வாஷிங் அலவன்ஸ் மாதம் ரூ.1000/- வழங்க வேண்டும் என்றும் கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

(7) கோரிக்கை எண்.9 (போனஸ்)

மூன்று மாத முழுச்சம்பளத்தை போனஸாக வழங்க வேண்டுமென்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

(8) கோரிக்கை எண்.11 (சோப்பு, டவல் மற்றும் ஹார்லிக்ஸ்)

வாரம் ஒரு சோப்பு மற்றும் பெரிய டவல் வழங்குமாறும் மற்றும் ஹார்லிக்ஸ் ஒரு கிலோ வழங்குமாறும் கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்

**தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை)
லிமிடெட், மதுரை**

[அரசாணை (டி) எண். 114, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி2)த் துறை, 17 பிப்ரவரி 2020, மாசி 5, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2051]

No.II(2)/LE/212/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட், மதுரை என்ற நிர்வாகத்திற்கும், அரவிந்த் கெஜ்ரிவால் தமிழ்நாடு ஜெனரல் ஓர்க்கர்ஸ் யூனியன், மதுரை மாவட்டம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை நீதிமன்ற தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2ஏ) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு மதுரை, தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு R. சித்திரலிங்கம், தேர்வுநிலை ஓட்டுநருக்கு (ப.எண் DR 11356), வருடாந்திர ஊதிய உயர்வினை 3 மாத காலத்திற்கு திரண்ட பயனின்றி நிறுத்தம் செய்து நிர்வாகத்தால் வழங்கப்பட்ட 28-7-2015 நாளிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?

ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

**தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்)
லிமிடெட், கரூர்**

[அரசாணை (டி) எண். 121, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி2)த் துறை, 18 பிப்ரவரி 2020, மாசி 6, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/LE/213/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், கரூர் என்ற நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் (சிஐடிடி) கரூர் கிளை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை நீதிமன்ற தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, திருச்சிராப்பள்ளி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2ஏ) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருச்சிராப்பள்ளி, தொழிலாளர் நீதிமன்றத்தை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு V. சிவக்குமார், ஓட்டுநருக்கு (ப.எண் 09 DR 105/14357), வருடாந்திர உதிய உயர்வினை இரண்டு வருட காலத்திற்கு, கூட்டு விளைவிடம் தொடர்ந்து தள்ளி வைத்து நிர்வாகத்தால் வழங்கப்பட்ட 20-12-2012 நாளிட்ட உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?

ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

ESSITY இந்தியா பிரைவேட் லிமிடெட், மும்பை

[அரசாணை (பி) எண். 123, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ2)த் துறை, 19 பிப்ரவரி 2020, மாசி 7, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/LE/214/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ESSITY இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கத் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை கும்பகோணம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947—ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறு, கும்பகோணம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு கும்பகோணம், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

தொழிற்சங்கத்தின் உறுப்பினரான திரு K.N. சம்பக்குமார், என்பவரை தஞ்சையிலிருந்து லக்னோவுக்கு இடமாற்றம் செய்து பிறப்பித்த 8-7-2019 நாளிட்ட நிர்வாகத்தின் உத்தரவை ரத்து செய்து மீண்டும் தஞ்சாவூர் தலைமையிடத்திலேயே (Headquarters) பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா?

ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மத்திய சென்னை மின் வழங்கு வட்டம், சென்னை

[அரசாணை (பு) எண். 131, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
(அ1)த் துறை, 20 பிப்ரவரி 2020, மாசி 8, விகாரி,
திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/LE/215/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக, மத்திய சென்னை மின் வழங்கு வட்டம், சென்னை என்ற நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை, சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

மனுதாரர் சங்க உறுப்பினர்களான திருவாளர்கள். B. சங்கர் மற்றும் P. மூர்த்தி ஆகிய இருவருக்கும் மின்பாதை ஆய்வாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆமெனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை)
லிமிடெட், திண்டுக்கல்

[அரசாணை (பு) எண். 135, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (பி1)த் துறை, 21 பிப்ரவரி 2020, மாசி 9, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2051.]

No.II(2)/LE/216/2020.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட், திண்டுக்கல் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், மூவேந்தர் முன்னனிக் கழக தொழிலாளர் சங்கம், திண்டுக்கல் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தகராறை நீதிமன்ற தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன தகராறை, திருச்சிராப்பள்ளி தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருச்சிராப்பள்ளி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இணைப்பு

எழுவினா

திரு. N. பால் அலோசியஸ் சிரில், ஓட்டுநருக்கு (பணி எண் 51801), வருடாந்திர ஊதிய உயர்வினை ஒரு (1) வருட காலத்திற்கு அதன் திரண்ட பயன்களுடன் நிறுத்தம் செய்து நிர்வாகம் வழங்கிய 18-4-2006 நாளிட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

முகமது நசிமுத்தின்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.